



February 08, 2024

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai-400001.

Security ID/Scrp Code- ELNET/517477

Dear Sir/Madam,

Sub: Submission of Copies of Newspaper Advertisement- Extract of Unaudited Financial Results for the Quarter and Nine-Months ended December 31, 2023.

Pursuant to Regulations 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the public notice of the Extract of Unaudited Financial Results for the Quarter and Nine-Months ended December 31, 2023, published on February 08, 2024, in the following newspapers:

- 1) Business Standard (all India Editions, in English language);
- 2) Makkal Kural {in Regional Language (Tamil)}

This is for your information and records.

Thanking You,

Yours Faithfully,

For **ELNET TECHNOLOGIES LTD**



RITESH SHIVKUMAR MISHRA
COMPANY SECRETARY

Encl: a/a

NSE
NATIONAL STOCK EXCHANGE OF INDIA LTD.
"Exchange Place", Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051.

NOTICE

Notice is hereby given that the following trading member of the National Stock Exchange of India Ltd. (Exchange) has requested for the surrender of its trading membership of the Exchange:

| Sl. No. | Name of the trading member | SEBI registration no. | Last date for filing complaints |
|---------|---|-----------------------|---------------------------------|
| 1. | Daiva Capital Markets India Private Limited | INZ000254737 | April 08, 2024 |

The constituents of the above-mentioned Trading Member are hereby advised to lodge immediately complaints, if any, against the above mentioned trading member on or before the last date for filing complaints as mentioned above and no such complaints filed beyond this period will be entertained by the Exchange against the above mentioned trading member and it shall be deemed that no such complaints exist against the above mentioned trading member or such complaints, if any, shall be deemed to have been waived. The complaints filed against the above-mentioned trading member will be dealt with in accordance with the Rules, Bye-laws and Regulations of the Exchange/NCL. The complaints can be filed online at <https://www.nseindia.com/invest/file-a-complaint-online>. Alternatively, the complaint forms can be downloaded from <https://www.nseindia.com/invest/download-complaint-form-for-offline-registration> or may be obtained from the Exchange office at Mumbai and also at the Regional Offices.

For National Stock Exchange of India Ltd.
Place: Mumbai
February 08, 2024
Sd/-
Vice President
Regulatory
Nifty50

NAPEROL INVESTMENTS LIMITED
(formerly known as National Peroxide Limited)
Registered Office : Neville House, J.N.Heredia Marg, Ballard Estate, Mumbai - 400 001
CIN : L66309MH1954PL009254
Tel No: (022) 61010515 Website: www.naperol.com E-mail: secretarial@naperol.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2023

| Sr. No. | Particulars | Quarter Ended | | |
|---------|--|----------------------|----------------------|----------------------|
| | | 31.12.2023 Unaudited | 31.12.2023 Unaudited | 31.12.2022 Unaudited |
| 1. | Total Revenue from Operations | 107.31 | 162.57 | 28.77 |
| 2. | Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary Items) | 57.94 | 11.13 | (26.77) |
| 3. | Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and Extraordinary Items) | 57.94 | 11.13 | (26.77) |
| 4. | Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and Extraordinary Items) | 53.09 | 18.54 | (20.03) |
| 5. | Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] | 19,329.83 | 50,117.07 | (929.56) |
| 6. | Paid Up Equity Share Capital (face value of ₹ 10/- each) | 574.70 | 574.70 | 574.70 |
| 7. | Earnings per share (before and after extraordinary items) (face value of ₹ 10/- each) (Not annualised) | | | |
| | (a) Basic | 0.92 | 0.32 | (0.35) |
| | (b) Diluted | 0.92 | 0.32 | (0.35) |

Notes:
1. The above is an extract of the detailed format of Unaudited Standalone Financial Results for the Quarter and Nine months ended December 31, 2023 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of these results are available on the Stock Exchange's website (www.bseindia.com) and the Company's website (www.naperol.com).
2. The said results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors in their meetings held on February 6, 2024 and February 7, 2024 respectively.

For Naperol Invesments Limited
(formerly known as National Peroxide Limited)
Sd/-
Ness N Wadia
Chairman
Place : Mumbai
Date : February 7, 2024
DIN : 00036049

XANDER FINANCE PRIVATE LIMITED
PUBLIC NOTICE ON CLOSURE OF BENGALURU BRANCH
Thank you for your continued confidence in Xander Finance Private Limited ("the Company") and allowing us to serve your financial needs. We want to let you know that the Bengaluru branch of the Company will be closed effective from May 08, 2024. This decision is part of our strategic restructuring to enhance overall operational efficiency.
We appreciate your understanding and continued trust in us as we work to efficiently serve your financial needs in future.

Place: Bengaluru
Date: February 08, 2024

Xander Finance Private Limited
CIN: U65921MH1997PTC258670
Registered Address: 101, 10th Floor, 5 North Avenue, Maker Maxity, Bandra Kurla Complex, Mumbai - 400051.

PPGCL
PRAYAGRAJ POWER GENERATION COMPANY LTD.

Regd Office : Shatabdi Bhawan, B12 & 13, Sector 4, Gaitam Budh Nagar, Noida, Uttar Pradesh-201301
Plant Address: PO - Lohgara, Tehsil-Bara, Prayagraj (Allahabad), Uttar Pradesh-212107
Phone : +91-120-6102000/6102009 CIN: U40101UP2007PLC032835

NOTICE INVITING EXPRESSION OF INTEREST

Prayagraj Power Generation Company Limited invites expression of interest (EOI) from eligible vendors for Procurement of Lignite Make Putty of 3x660 MW Thermal Power Plant at Prayagraj Power Generation Company Limited, Bara, Dist. Prayagraj, Uttar Pradesh, India. Details of pre-qualification requirements, bid security, purchasing of tender document etc. may be downloaded using the URL- <https://www.ppgcl.co.in/tenders.php> Eligible vendors willing to participate may submit their expression of interest along with the tender fee for issue of bid document latest by 17th February 2023.

This is only an advertisement for information purposes and not for publication, distribution or release directly or indirectly outside India. This is not an announcement for an offer document. All capitalized terms used and not defined herein shall have the meaning assigned to them in the letter of offer dated January 4, 2024 (the "Letter of Offer" or "LOF") filed with the BSE Limited ("BSE") and the National Stock Exchange of India Limited ("NSE"), and together with BSE, "Stock Exchanges") and the Securities and Exchange Board of India ("SEBI").

ADITYA BIRLA
GRASIM

GRASIM INDUSTRIES LIMITED

Our Company was originally incorporated as 'Gwalior Rayon Silk Manufacturing (Weaving) Co. Ltd.' on August 25, 1947, as a company limited by shares under the Gwalior Companies Act (I of Samvat 1963) at Gwalior, Madhya Pradesh, pursuant to a certificate of incorporation dated August 25, 1947 issued by the Registrar, Joint Stock Companies, Gwalior Government. Subsequently, the name of our Company was changed to 'Grasim Industries Limited' and consequently, a fresh certificate of incorporation consequent on change of name dated July 22, 1986 under the Companies Act, 1956 was issued by the Registrar of Companies, Madhya Pradesh at Gwalior. For details in relation to the change in name of our Company and the address of our registered office, see "General Information" beginning on page 55 of the letter of offer dated January 4, 2024 ("LOF").

Registered Office: P.O. Birlagram Nagda, Ujjain - 456 331, Madhya Pradesh, India. Corporate Office: Aditya Birla Centre, 'A' Wing, 2nd Floor, S.K. Ahire Marg, Worli, Mumbai - 400 030, Maharashtra, India. Tel: +91 22 2499 5000; Contact Person: Sailesh Kumar Daga, Company Secretary and Compliance Officer; E-mail: grasim.secretarial@adityabirla.com; Website: www.grasim.com; Corporate Identity Number: L17124MP1947PLC000410

PROMOTERS OF OUR COMPANY: KUMAR MANGALAM BIRLA AND BIRLA GROUP HOLDINGS PRIVATE LIMITED

ISSUE OF 2,20,67,231 PARTLY PAID-UP EQUITY SHARES OF FACE VALUE OF ₹2 EACH OF OUR COMPANY (THE "RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹1,812 PER RIGHTS EQUITY SHARE (INCLUDING A PREMIUM OF ₹1,810 PER RIGHTS EQUITY SHARE) ("ISSUE PRICE") AGGREGATING TO ₹3,998.59 CRORE ON A RIGHTS BASIS TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 6 RIGHTS EQUITY SHARES FOR EVERY 179 FULLY PAID-UP EQUITY SHARE HELD BY THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON WEDNESDAY, JANUARY 10, 2024 ("RECORD DATE") (THE "ISSUE"). FOR FURTHER DETAILS, SEE "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE 617 OF THE LOF.

*Assuming receipt of all Call Monies with respect to the Rights Equity Shares. For further details on Payment Schedule, see "Terms of the Issue - Payment Terms" beginning on page 636 of the LOF.

BASIS OF ALLOTMENT

The Board of Directors of Grasim Industries Limited wishes to thank all its shareholders and investors for their response to the Issue which opened for subscription on Wednesday, January 17, 2024 and closed on Monday, January 29, 2024 with the last date for on-market renunciation of Rights Entitlements on Tuesday, January 23, 2024. Out of the total 34,935 Applications for 4,34,70,262 Rights Equity Shares, 1,350 Applications for 78,526 Rights Equity Shares were rejected due to technical reasons as disclosed in the Letter of Offer. The total number of valid Applications received were 33,585 Applications for 43,391,736 Rights Equity Shares, which was 196.57% of the number of Rights Equity Shares Allotted under the Issue. The Basis of Allotment was finalised on February 2, 2024 by the Company, in consultation with the Lead Manager, the Registrar to the Issue and SEBI, the Designated Stock Exchange for the Issue.

The Rights Issue Committee of the Board of Directors of the Company, at its meeting held on February 2, 2024, took on record the Basis of Allotment so approved, and approved the allotment of 2,20,67,231 Rights Equity Shares to successful Applicants.

All valid Applications have been considered for Allotment.

1. The break-up of valid Applications received through ASBA (after technical rejections) is given below:

| Category | No. of valid applications (including ASBA applications) received | | No. of Rights Equity Shares accepted and allotted against Entitlement (A) | | No. of Rights Equity Shares allotted against additional Rights Equity Shares applied for (B) | | Total Rights Equity Shares accepted and allotted (A+B) | |
|------------------------------|--|---------------|---|------------------------|--|------------------------|--|------------------------|
| | Number | % | Number | Value (₹) | Number | Value (₹) | Number | Value (₹) |
| Eligible Equity Shareholders | 30,969 | 92.51 | 1,86,56,197 | 18,98,46,26,604 | 20,17,550 ¹ | 19,6,73,747 | 2,06,73,747 | 18,98,46,26,604 |
| Renounees | 2,616 | 7.49 | 13,93,484 | 70,74,02,082 | Nil | 13,93,484 | 13,93,484 | 70,74,02,082 |
| Total | 33,585 | 100.00 | 2,00,49,681 | 19,69,20,28,686 | 20,17,550 | 19,99,64,55,643 | 2,20,67,231 | 19,99,64,55,643 |

¹Includes 12 partial rejected cases

2. Information regarding total Applications received (including ASBA applications received):

| Category | Applications received | | Rights Equity Shares applied for | | Rights Equity Shares Allotted | | | |
|------------------------------|-----------------------|---------------|----------------------------------|------------------------|-------------------------------|--------------------|-----------------------|---------------|
| | Number | % | Number | Value (₹) | Number | Value (₹) | % | % |
| Eligible Equity Shareholders | 32,319 | 92.51 | 4,19,08,668 | 18,98,46,26,604 | 96.41 | 2,06,73,747 | 9,36,52,07,391 | 93.69 |
| Renounees | 2,616 | 7.49 | 15,61,594 | 70,74,02,082 | 3.59 | 13,93,484 | 63,12,48,252 | 6.31 |
| Total | 34,935 | 100.00 | 4,34,70,262 | 19,69,20,28,686 | 100.00 | 2,20,67,231 | 9,99,64,55,643 | 100.00 |

Intimations for Allotment/refund/rejection cases: The dispatch of Allotment Advice cum Refund Intimation to the Investors has been completed on February 3, 2024. The instructions to SCBSs for unblocking of funds in case of ASBA Applications were given on February 2, 2024.

The listing application was filed with BSE and NSE on February 5, 2024 and subsequently the listing approvals were received on February 5, 2024 from BSE and NSE. The credit of Rights Equity Shares in dematerialized form to respective demat accounts of Allottees was completed on February 7, 2024. Pursuant to the listing and trading approvals granted by BSE and NSE, the Rights Equity Shares Allotted in the Issue are expected to commence trading on BSE and NSE with effect from February 9, 2024 and shall be traded under the ISIN IN9047A01011. In accordance with the SEBI circular dated January 22, 2020, the request for extinguishment of rights entitlement has been sent to NSDL & CDSL on February 5, 2024.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE RIGHTS EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGES ONLY IN DEMATERIALIZED FORM.

DISCLAIMER CLAUSE OF SEBI: It is to be distinctly understood that the Submission of LOF to SEBI should not in any way be deemed or construed that SEBI has cleared or approved the LOF. The Investors are advised to refer to the full text of the "Disclaimer Clause of SEBI" beginning on page 612 of the LOF.

DISCLAIMER CLAUSE OF BSE (Designated Stock Exchange): It is to be distinctly understood that the permission given by BSE Limited should not, in any way, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the full text of the "Disclaimer Clause of BSE" beginning on page 614 of the LOF.

DISCLAIMER CLAUSE OF NSE: It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the Letter of Offer for the full text of the "Disclaimer Clause of NSE" on page 615 of the LOF. Kindly note, this Exchange letter should not be construed as approval under any other Act / Regulation / rule/bye laws (except as referred above) for which the Company may be required to obtain approval from other department(s) of the Exchange. The Company is requested to separately take up matter with the concerned departments for approval, if any.

| LEAD MANAGERS TO THE ISSUE | | | |
|---|--|--|--|
| AXIS CAPITAL Axis Capital Limited 1 st Floor, Axis House, C-2 Wadia International Centre, Pandurang Bhukhar Marg, Worli, Mumbai - 400 025 Maharashtra, India Tel: +91 22 4325 2183 E-mail: grasim.rights@axiscap.in Investor Grievance ID: complaints@axiscap.in Website: www.axiscapital.co.in Contact Person: Sagar Jatakiya SEBI Registration No.: INM000012029 | BoFA SECURITIES BoFA Securities India Limited Ground Floor, "A" Wing One BKC, G Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051 Maharashtra, India Tel: +91 22 6632 8000 E-mail: dg.grasim_rights@bofa.com Investor Grievance ID: dg.india_merchantbanking@bofa.com Website: https://business.bofa.com/bofas-india Contact Person: Siddharth Sahoo SEBI Registration No.: INM000011625 | Jefferies Jefferies India Private Limited Level 16, Express Towers, Nariman Point, Mumbai - 400 021, Maharashtra, India Tel: +91 22 4356 6000 E-mail: grasim_rights@jefferies.com Investor Grievance ID: jipl.grievance@jefferies.com Website: www.jefferies.com Contact Person: Suhani Bhareja SEBI Registration No.: INM000011443 | JM FINANCIAL JM Financial Limited 7 th Floor, Chenergy, Appasaheb Marathe Marg, Prabhadevi, Mumbai - 400 025 Maharashtra, India Tel: +91 22 6630 3030 E-mail: grasim.rights@jmf.com Investor Grievance ID: investor.grievance@jmf.com Website: www.jmf.com Contact Person: Prachee Dhuri SEBI Registration No.: INM000010361 |
| LEAD MANAGERS TO THE ISSUE | | REGISTRAR TO THE ISSUE | |
| Kotak Kotak Mahindra Capital Company Limited 1 st Floor, 27 BKC, Plot No. 27, G Block Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051, Maharashtra, India Tel: +91 22 4336 0000 E-mail: grasim.rights@kotak.com Investor Grievance ID: kmccredressal@kotak.com Website: https://investmentbank.kotak.com Contact Person: Ganesh Rane SEBI Registration No.: INM000008704 | SBICAPS SBI Capital Markets Limited 1501, 15 th Floor, A&B Wing, Parineer Crescendo, G Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051, Maharashtra, India Tel: +91 22 4006 9807 E-mail: grasim.rights@sbicaps.com Investor Grievance ID: investor.relationships@sbicaps.com Website: www.sbicaps.com Contact Person: Vaibhav Shah SEBI Registration No.: INM000003531 | KFINTECH KFin Technologies Limited (formerly known as KFin Technologies Private Limited) Selenium Tower B, Plot No-31 and 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad, Rangareddy - 500 032, Telangana, India Tel: +91 1800 309 4001/ +91 40 6716 2222 E-mail: gl.rights@kfin.tech Investor grievance email: einward.ris@kfin.tech Website: www.kfintech.com Contact Person: M Murali Krishna SEBI Registration No.: INR000000221 | COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER Sailesh Kumar Daga Aditya Birla Centre, 'A' Wing, 2 nd Floor S.K. Ahire Marg, Worli, Mumbai - 400 030, Maharashtra India Tel: +91 22 6652 5000, +91 22 2499 5000 E-mail: grasim.secretarial@adityabirla.com |

Investor may contact the Registrar to the Issue or the Company Secretary and Compliance Officer for any pre-issue or post-issue related matters. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar to the Issue, with a copy to the SCBS, giving complete details such as name, address of the Applicant, contact number(s), e-mail address of the sole/ first holder, folio number or demat account, number of Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated Branch of the SCBS where the Application Form, or the plain paper application, as the case may be, was submitted by the ASBA Investors along with a photocopy of the acknowledgement slip. For details on the ASBA process, see "Terms of the Issue" on page 617 of the Letter of Offer.

THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE RIGHTS EQUITY SHARES OR THE BUSINESS PROSPECTS OF THE COMPANY.

Place: Mumbai
Date: February 7, 2024

Sailesh Kumar Daga
Company Secretary and Compliance Officer

The LOF is available on the website of SEBI at www.sebi.gov.in, the Stock Exchanges i.e. National Stock Exchange of India Limited at www.nseindia.com, BSE Limited at www.bseindia.com, the Company at www.grasim.com, the Registrar at www.kfintech.com and the website of the Lead Managers to the Issue, i.e., Axis Capital Limited, BoFA Securities India Limited, Jefferies India Private Limited, JM Financial Limited, Kotak Mahindra Capital Company Limited and SBI Capital Markets Limited at www.axiscapital.co.in, <https://business.bofa.com/bofas-india>, www.jefferies.com, www.jmf.com, <https://investmentbank.kotak.com> and www.sbicaps.com. Investors should note that investment in equity shares involves a degree of risk and for details relating to the same, please see the section entitled "Risk Factors" beginning on page 19 of the LOF.

The Rights Entitlements and the Rights Equity Shares have not been, and will not be, registered under the U.S. Securities Act and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws. Accordingly, the Rights Entitlements (including their credit) and the Rights Equity Shares are only being offered and sold outside the United States in "offshore transactions" as defined in and in reliance on Regulation S under the U.S. Securities Act to Eligible Equity Shareholders located in jurisdictions where such offer and sale is permitted under the laws of such jurisdictions. There will be no public offering in the United States.

ELNET TECHNOLOGIES LIMITED
Regd. Office: TS 140, Block 2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113.
Ph: 044-2254 1337 / 1098 Fax: 044-2254 1955 Email: elnetcity@gmail.com Website: www.elnettechnologies.com
CIN : L72300TN1990PLC019459

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DEC 31, 2023

| Sl. No. | Particulars | Quarter Ended | | | Nine months ended | | | Year Ended | |
|---------|---|-------------------------------|--------------------------------|-------------------------------|-------------------------------|-------------------------------|--------------------------|--------------------------|--|
| | | December 31, 2023 (Unaudited) | September 30, 2023 (Unaudited) | December 31, 2022 (Unaudited) | December 31, 2023 (Unaudited) | December 31, 2022 (Unaudited) | March 31, 2022 (Audited) | March 31, 2022 (Audited) | |
| 1 | Revenue from operations | 677.71 | 675.65 | 642.27 | 2,025.86 | 1,814.92 | 2,460.83 | 2,208.46 | |
| 2 | Other Income (Net) | 219.77 | 213.72 | 156.18 | 591.79 | 442.75 | 610.03 | 514.04 | |
| 3 | Total Income (+/-) | 897.48 | 889.38 | 798.44 | 2,617.65 | 2,257.67 | 3,070.86 | 2,722.50 | |
| 4 | Expenses | | | | | | | | |
| | Employee benefit expenses | 52.95 | 52.39 | 49.42 | 155.98 | 132.89 | 179.35 | 142.86 | |
| | Finance costs | 17.45 | 14.89 | 30.42 | 48.23 | 58.26 | 63.85 | 50.16 | |
| | Depreciation and amortization expense | 41.90 | 42.17 | 60.84 | 128.00 | 205.80 | 256.10 | 341.29 | |
| | Electricity Charges | 81.69 | 63.36 | 79.57 | 223.76 | 177.73 | 263.43 | 180.40 | |
| | Other expenses | 72.90 | 88.98 | 94.88 | 267.99 | 272.10 | 440.22 | 314.17 | |
| | Total Expenses | 266.89 | 261.79 | 315.13 | 823.96 | 846.78 | 1,202.96 | 1,028.87 | |
| 5 | Profit before and tax (3-4) | 630.60 | 627.59 | 483.32 | 1,793.69 | 1,410.88 | 1,867.90 | 1,693.63 | |
| 6 | Tax Expense | 154.75 | 151.91 | 146.60 | 449.62 | 320.14 | 498.41 | 432.27 | |
| 7 | Profit for the period / year (5-6) | 475.85 | 475.68 | 336.71 | 1,344.07 | 1,090.75 | 1,369.49 | 1,261.36 | |
| 8 | Other comprehensive income / (expense), net of income tax | - | - | - | - | 0.61 | (0.14) | 83.27 | |
| 9 | Total comprehensive income for the period/year (+/-) | 475.85 | 475.68 | 336.71 | 1,344.07 | 1,091.36 | 1,369.36 | 1,344.63 | |
| 10 | Paid-up equity share capital | 400.00 | 400.00 | 400.00 | 400.00 | 400.00 | 400.00 | 400.00 | |
| 11 | Face value per share (Rs) | 10.00 | 10.00 | 10.00 | 10.00 | 10.00 | 10.00 | 10.00 | |
| 12 | Other equity | - | - | - | - | - | 11,863.20 | 10,573.85 | |
| | Earning per share (Rs) | | | | | | | | |
| | - Basic | 11.90 | 11.89 | 8.42 | 33.60 | 27.29 | 34.24 | 31.53 | |
| | - Diluted | 11.90 | 11.89 | 8.42 | 33.60 | 27.29 | 34.24 | 31.53 | |

Notes:
1. The unaudited financial results have been reviewed by the Audit committee and approved by the board of directors at their respective meeting, held on 07/02/2024. The financial results are prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013.
2. The company is engaged in the sole activity of carrying on the business of "Promotion and Maintenance of Software Technology Park" and therefore, has only one reportable segment in accordance with Ind AS 108 "Operating Segments". Hence, no separate segment reporting is applicable to the company.
3. Previous year/period's figures have been regrouped/recast, wherever necessary, to conform to the classification of the current year/period's classification.

For and On Behalf of
Elnet Technologies Limited
Mrs. Unnamalai Thiagarajan
Managing Director
DIN: 00203154

Place : Chennai
Date : February 07, 2024

FORTIS HEALTHCARE LIMITED
(CIN: L85110PB1996PLC045933)
Regd. Office: Fortis Hospital, Sector 62, Phase - VIII, Mohali-160062
Tel : +91 172 5096001; Fax No : +91 172 5096221
Website: www.fortishealthcare.com; Email: secretarial@fortishealthcare.com

STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2023

(Rs. in Lakhs except EPS)

| Particulars | Consolidated | | |
|--|---------------------------------|-------------------------------------|---------------------------------|
| | Quarter Ended December 31, 2023 | Nine Months Ended December 31, 2023 | Quarter Ended December 31, 2022 |
| Total Income from Operations | 1,68,649 | 5,13,549 | 1,57,158 |
| Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items) | 17,544 | 57,371 | 17,463 |
| Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) | 18,315 | 58,659 | 18,610 |
| Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) | 13,423 | 44,208 | 14,213 |
| Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] | 13,430 | 44,378 | 14,472 |
| Equity Share Capital (Face Value of Rs. 10/- per share) | 75,496 | 75,496 | 75,496 |
| Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year (as at March 31, 2023) | | | 6,48,730 |
| Earnings Per Share (of Rs 10/- each) (for continuing and discontinued operations) | | | |
| (a) Basic | 1.78 | | |

